மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே, மாண்புமிகு உறுப்பினர்களே, வரலாற்றுச் சிறப்புமிக்கதும், பாரம்பரியமிக்கதுமான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

1984 ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஆட்சியில் உள்ள கட்சிக்கே மீண்டும் ஆட்சி (மேசையைத் தட்டும் ஒலி) என்கிற சரித்திர சாதனை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சிக்குக் கிடைத்த மற்றொரு மாபெரும் அங்கீகாரம் ஆகும். (மேசையைத் தட்டும் ஒலி)

எளியவனாகிய என்னை வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இருக்கையிலே அமருவதற்கு ஒரு மாபெரும் வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிற மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும், (மேசையைத் தட்டும் ஒலி) மேதகு ஆளுநர் அவர்களுக்கும் எனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

“மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற தாரக மந்திரத்தை முன்வைத்து, (மேசையைத் தட்டும் ஒலி) தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல உறுதிபூண்டுள்ள, மாண்புமிகு அம்மா அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் ஆக்கமும், ஊக்கமும் அளிக்கின்ற வகையில் மக்கள் சேவையின் மகத்தான பணிக்கு முழுமையாக நாம் ஒவ்வொருவரும் நம்மை அர்ப்பணித்துப் பணியாற்றுவோம். (மேசையைத் தட்டும் ஒலி)

‘Coming together is a beginning; keeping together is progress; working together is success’ என்றார் Henry Ford. எனவே, நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம். மாண்புமிகு அம்மா அவர்களின் தலைமையின்கீழ் தமிழ்நாட்டை உயர்வடையச் செய்வோம். (மேசையைத் தட்டும் ஒலி)

## 2. இரங்கற்குறிப்பு

### உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. எஸ். எம். சீனிவேல் அவர்கள் மறைவு

**மாண்புமிகு தற்காலிகப் பேரவைத் தலைவர் (திரு. செ. செம்மலை):** மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதியிலிருந்து

*பதினைந்தாவது சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. எஸ்.எம். சீனிவேல் அவர்கள் திடீரென்று ஏற்பட்ட உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று, 25–5–2016 மறைவுற்ற செய்தி அறிந்து இப்பேரவை அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.*

*அன்னாரது மறைவால் அவரை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் இப்பேரவை தெரிவித்துக்கொள்கிறது.*

*மறைவுற்ற பெருந்தகைக்கு மரியாதை செலுத்தும்வகையில், உறுப்பினராகப் பதவியேற்க உள்ள அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித் துளிகள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.*

*(உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித் துளிகள் அமைதி காத்தனர்.)*

*முற்பகல் 11–05*

## 1. உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் அல்லது உறுதிமொழி எடுத்துக்கொள்ளுதல்—*தொடர்ச்சி*

**மாண்புமிகு தற்காலிகப் பேரவைத் தலைவர் (திரு. செ. செம்மலை):** *மாண்புமிகு உறுப்பினர்களே, பேரவைக்கு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாம், இப்பேரவையின் அலுவல்களை ஏற்று நடத்துவதற்குமுன், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, அதற்குரிய உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும்.*

*முதலில் மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களையும், பின்னர் அமைச்சர்களையும், பிறகு செயலகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் சட்டமன்றக் கட்சித் தலைவர்களையும், அடுத்து, முன்னாள் பேரவைத் தலைவர் மற்றும் முன்னாள் பேரவைத் துணைத் தலைவரையும், முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள் அமைச்சர்களையும், பிறகு தமிழ் அகர வரிசைப்படி உறுப்பினர்களையும் பதவிப் பிரமாணம் அல்லது உறுதிமொழியை எடுத்துக்கொள்ள பேரவைச் செயலாளர் அவர்கள் அழைப்பார்கள். அவ்வாறு அழைக்கப்பெற்றவுடன், உறுப்பினர்கள்*